

ஐமால் முகமது கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி – 620 020.

ஐமால் முகமது கல்லூரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்

பத்திரிக்கை செய்தி

திருச்சி ஐமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 21.06.2018 அன்று “உலக யோகா தினம்-2018” கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் முனைவர். ஏ.கே. காஜா நஜீமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே.ஐமால் முகமது, உதவிச்செயலர் முனைவர். கே. அப்துஸ் சமது, கல்லூரியின் முதல்வர் முனைவர். எஸ்.இஸ்மாயில் மொய்தீன், துணை முதல்வர் முனைவர்.ஏ.முகமது இப்ராகிம், கூடுதல் துணை முதல்வர் முனைவர். எம். முகமது சிகாபுதீன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் மற்றும் நிதியாளர் (தன்னிதி) முனைவர். கே.என்.அப்துல் காதர் நிகால், விடுதி இயக்குநர்கள் முனைவர். கே.என். முகமது பாஜில், பேரா. எம்.ஏ.ஐமால் முகமது யாசின் ஜபைர், பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் மேஜர்.என்.அப்துல் அலி, உடற்கல்வி இயக்குநர் முனைவர். ஷாயின் ஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திரு. கணேசன் யோகா பயிற்றுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை எளிய முறையில் பயிற்சி முறையுடன் ஆர்வமுட்டினார். ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும் யோகாவை தினமும் பயிற்சி செய்ய மாணவர்களை ஊக்குவித்தார். நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். எம். காமராஜ் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு யோகாவை நடைமுறைபடுத்த உறுதி பூண்டனர்.

Please download (Kurinji Tamil Fonts)

Thiru. Yoga M. GANESAN, BA. NIS (Yoga)
Yoga Trainer, Southern Railway Training Institutes, Tiruchirappallis

